

கூட்டுறவு மிகை நிதியம் - 2024

1. நிதிக்கூற்றுக்கள்

1.1 மறுப்பு அபிப்பிராயம்

கூட்டுறவு மிகை நிதியத்தின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமைக் கூற்று மற்றும் அத் திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிச் செயலாற்றல் கூற்று, உரிமை மூலதனத்தில் மாற்றங்கள் கூற்று மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான காசுப்பாய்ச்சல் கூற்று மற்றும் முக்கியமான கணக்கீட்டுக் கொள்கைகளுக்கு உரிய தகவல்களையும் உள்ளடக்கி நிதிக்கூற்றுக்களுக்கான குறிப்புக்களுடன் கூடிய 2024 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(3) ஆம் உறுப்புரையிலுள்ள ஏற்பாடுகளுடன் சேர்த்து வாசிக்கப்படும் 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு இணங்க எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டது. பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்க வேண்டுமென நான் கருதும் எனது கருத்துரைகளும் அவதானிப்புக்களும் இந்த அறிக்கையில் காணப்படுகின்றன.

எனது அறிக்கையின் மறுப்பு அபிப்பிராயத்திற்கான 1.5 ஆம் பந்தியில் குறிப்பிடப்பட்டிருந்த விடயங்களின் முக்கியத்துவம் காரணமாக இந்நிதிக்கூற்றுக்கள் மீது கணக்காய்வு அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக்கொள்ள முடியாதுள்ளேன். அதற்கிணங்க நிதியத்தின் நிதிக்கூற்றுக்கள் மீது அபிப்பிராயம் ஒன்றை நான் தெரிவிக்கவில்லை.

1.2 மறுப்பு அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இந்த அறிக்கையின் 1.5 ஆம் பந்தியில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களின் அடிப்படையில் எனது அபிப்பிராயம் மறுப்பிற்குள்ளாக்கப்படுகின்றது.

1.3 நிதிக்கூற்றுக்கள் தொடர்பாக முகாமைத்துவத்தினதும் அவ் ஆளுகைக்கு உட்பட்ட தரப்பினர்களினதும் பொறுப்புக்கள்

இந்த நிதிக்கூற்றுக்களை இலங்கை பொதுத்துறைக் கணக்கீட்டு நியமங்களிற்கு இணங்க தயாரித்து சரியாகவும் நியாயமாகவும் சமர்ப்பித்தல் மற்றும் மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்ட நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு அவசியமானதென முகாமைத்துவம் நிர்ணயிக்கின்ற அத்தகைய உள்ளகக் கட்டுப்பாடுகள் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

நிதிக்கூற்றுக்களைத் தயாரிக்கும் போது, நிதியத்தின் தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவொன்றாக தொடர்ந்து செயற்படுவதற்கான அதன் ஆற்றலினை மதிப்பீடு செய்தல், தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவுடன் தொடர்புடைய விடயங்களை பொருத்தமானவாறு வெளிப்படுத்துதல் மற்றும் முகாமைத்துவமானது நிதியத்தினை கலைப்பதற்கு கருதினால் அல்லது வேறு மாற்று வழி இல்லாவிட்டால் செயற்பாடுகளினை இடைநிறுத்த நடவடிக்கை எடுத்தால் தவிர தொடர்ந்தியங்கும் கணக்கீட்டு எண்ணக்கரு அடிப்படையினை பயன்படுத்துதல் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

நிதியத்தின் நிதி அறிக்கையிடல் செயன்முறையை மேற்பார்வை செய்தல் அவ் ஆளுகைக்குட்பட்ட தரப்பினர்களின் பொறுப்பாக உள்ளது.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு சட்டத்தின் 16(1) ஆம் உப பிரிவின் பிரகாரம் நிதியத்தின் வருடாந்த மற்றும் காலரீதியான நிதிக்கூற்றுக்களை தயாரிக்கக்கூடியவாறு அனைத்து வருமானங்கள், செலவினங்கள், சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களின் புத்தகங்கள் மற்றும் பதிவேடுகளை முறையாக பேணுதல் வேண்டும்.

1.4 நிதிக்கூற்றுக்களின் கணக்காய்விற்கான கணக்காய்வாளரின் பொறுப்புக்கள்

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு இணங்க நிதியத்தின் நிதிக்கூற்றுக்களின் கணக்காய்வை மேற்கொண்டு கணக்காய்வாளர் அறிக்கையை வழங்குதல் எனது பொறுப்பாகும். எவ்வாறாயினும் மறுப்பு அபிப்பிராயத்திற்கான அடிப்படைப் பந்தியில் விபரிக்கப்பட்ட விடயங்களின் காரணமாக இந்நிதிக்கூற்றுக்கள் மீது கணக்காய்வு அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றினை நான் பெற்றுக்கொள்ள முடியாதுள்ளேன்.

1.5 நிதிக்கூற்றுக்களின் தயாரித்தல் தொடர்பான கணக்காய்வு அவதானிப்புக்கள்

1.5.1 இலங்கை பொதுத்துறை கணக்கீட்டு நியமங்களுடன் இணங்காமை

உரிய நியமங்களுடனான தொடர்புடன் இணங்காமை	முகாமைத்துவத்தின் கருத்துரைகள்	பரிந்துரைகள்
இலங்கை பொதுத்துறை கணக்கீட்டு நியம இலக்கம் 01 இன் 70 ஆம் பந்தி மற்றும் நிதி அறிக்கையிடல் மாதிரிப் படிவத்தின் பிரகாரம் திரவத் தன்மையின் ஒழுங்கு முறையில் நிதி நிலைமைக் கூற்று சமர்ப்பிக்கப்பட்டிருக்க வில்லை. மேலும் நியமத்தின் 76 ஆம் பந்தியின் பிரகாரம் வருடம் ஒன்றில் தேறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்ற ரூபா 2,585,000,000 ஆன ஒரு வருட நிலையான வைப்பு மற்றும் ரூபா 173,500,000 ஆன திறைசேரி உண்டியல்கள் நடைமுறைச் சொத்தின் கீழ் காண்பிக்க வேண்டியிருந்த போதிலும் நடைமுறையல்லாச் சொத்தின் கீழ் காண்பிக்கப்பட்டிருந்தது.	2025 ஆம் ஆண்டின் நிதிக்கூற்றுக்களில் சரியாக சமர்ப்பிக்கப்படும்.	இலங்கை பொதுத் துறை கணக்கீட்டு நியமத்தின் பிரகாரம் சரியான படிவத்தில் நிதிக்கூற்றுக்கள் சமர்ப்பிப்பதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

1.5.2 கணக்கீட்டுக் குறைபாடுகள்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	முகாமைத்துவத்தின் கருத்துரைகள்	பரிந்துரைகள்
(அ) பல நோக்குச் கூட்டுறவுச் சங்கம் / தாபனங்களில் மீளாய்வாண்டில் திசெம்பர் 31 இல் உள்ளவாறு கிடைக்க வேண்டிய ரூபா 210,808,907 கடன் வட்டியில் அறவிடக் கூடிய இயலுமை காணப்படாத அளவை இனங்கண்டு அது தொடர்பாக ஒதுக்கங்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை.	2025 ஆம் ஆண்டின் நிதிக்கூற்றுக்களில் சரியாக சமர்ப்பிக்கப்படும்.	பெற வேண்டிய மீதிகளை பகுப்பாய்வு செய்து அறவிடக் கூடிய இயலுமை காணப்படாத மீதிகள் ஒதுக்கீடுகளை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.
(ஆ) 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறு ரூபா 39,244,389 ஆன பூர்த்தி செய்யப்படாத வேலையில் 2022 ஆம் ஆண்டின் போது செலுத்தப்பட்ட ரூபா 14,841,000 ஆன முற்பணம், செலவினமாகக் கருதி கணக்கு வைக்கப்பட்டதன் காரணமாக பூர்த்தி	ஏற்றுக்கொள்கின்றோம்.	கொடுக்கல் வாங்கல் சரியாக கணக்கீடு செய்வதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும். நியமத்தின் பிரகாரம் வெளிப்படுத்த

செய்யப்படாத வேலை மற்றும் திரண்ட மீதி அப்பெறுமானத்தால் குறைத்துக் காண்பிக்கப்பட்டிருந்தது. நிதி நிலமைக் கூற்றில் நடைமுறையல்லாச் சொத்துக்களின் கீழ் காண்பிக்கப்பட்ட ரூபா 24,403,389 ஆன பூர்த்தி செய்யப்படாத வேலைகள் தொடர்பாக இலங்கை பொதுத்துறை கணக்கீட்டு நியம இலக்கம் 01 இன் 127(இ) பந்தியின் பிரகாரம் மேலதிக தகவல்கள் வெளிப்படுத்தப் பட்டிருக்கவில்லை.

வேண்டிய தகவல்கள் வெளிப்படுத்தப்படல் வேண்டும்.

1.5.3 இணக்கம் செய்யப்படாத கட்டுப்பாட்டுக் கணக்குகள் அல்லது அறிக்கைகள்

விடயம்	நிதிக் கூற்றுக்களின் பிரகாரம் பெறுமதி (ரூபா)	நேரொத்த அறிக்கையின் பிரகாரம் பெறுமதி (ரூபா)	வேறுபாடு (ரூபா)	முகாமைத்து வத்தின் கருத்துரைகள்	பரிந்துரைகள்
பெறவேண்டிய கூட்டுறவுச் சங்கக் கடன்	71,751,576	61,829,069	9,922,507	உரிய தகவல்களைக் கண்டறிந்து தீர்த்து வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.	கணக்குகள் மற்றும் அறிக்கைகளுக்கு இடையிலான வேறுபாடுகளை இனங்கண்டு தீர்த்து வைப்பதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

1.5.4 கணக்காய்விற்கான எழுத்துமூல சான்றுகள் இன்மை

விடயம்	தொகை (ரூபா)	சமர்ப்பிக்கப்படாத கணக்காய்வு சான்றுகள்	முகாமைத்துவத்தின் கருத்துரைகள்	பரிந்துரைகள்
(அ) பெற வேண்டிய கூட்டுறவுச் சங்கக் கடன்	41,234,343	மீதி உறுதிப்படுத்தல்	மாகாண நினைக்களத்திற்கு அனுப்பப்பட்ட போதும் 05 மாகாணங்களில் இருந்து மாத்திரம் மீதி உறுதிப்படுத்தல் வழங்கப்பட்டுள்ளது.	சகல மீதிகளையும் உறுதிப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.
(ஆ) கலைத்தல் கணக்கு (வரவு) மீதி	2,620,473	தயாரிக்கப்பட்ட கலைத்தல் கணக்கின் பிரதி	1998 ஆம் ஆண்டு முதல் கொண்டு வரப்படுகின்ற மீதி ஒன்றாக இருந்தமையால் விபரங்களைக் கண்டறிந்து விரைவாக சமர்ப்பிக்கப்படும்.	உரிய கலைத்தல் கணக்கு கணக்காய்வுக்கு சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.
(இ) நிலையான வைப்பு பிணைக் கடன்	58,918,112	பிணைக்கு வைக்கப்பட்ட நிலையான வைப்பின் விபரம்,	விபரங்களைக் கண்டறிந்து விரைவாக சமர்ப்பிக்கப்படும்.	உரிய தகவல்களை விரைவாக கணக்காய்விற்கு சமர்ப்பித்தல் வேண்டும்.

அவற்றின்
தற்போதய
நிலமை, கடன்
கோவை மற்றும்
மீதி
உறுதிப்படுத்தல்
கடிதம்

(ஈ)	பொது வைப்புக் கணக்கு	8,469,164	விரிவான பட்டோலை	சட்டப் பிரிவின் மூலம் காலப் பகுப்பாய்வு தயாரிக்கப்படுகின்றது.	கணக்கு மீதிகளுக்கு உரிய விரிவான பட்டோலை கணக்காய்வுக்கு சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.
-----	----------------------------	-----------	--------------------	---	---

1.6 பெற வேண்டிய பணம்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	முகாமைத்துவத்தின் கருத்துரைகள்	பரிந்துரைகள்
(அ) பெற வேண்டிய திறைசேரி பிரதிநிதித்துவ கடனாக வழங்கப்பட்டு 2000 ஆம் ஆண்டில் திறைசேரிக்கு வழங்கப்பட்ட நிர்வாக கடனுக்காக கிடைக்க வேண்டிய வட்டி ரூபா 81,871,370 இணை அறவிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்க வில்லை.	திணைக்களத்திற்குரிய தகவல்கள் திறைசேரி செயற்பாடுகள் திணைக்களத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட போதும் இது வரையில் பதில் அனுப்பப்பட்டிருக்கவில்லை.	பெற வேண்டிய வட்டியை அறவிடுவதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்
(ஆ) செயற்பாடற்ற கடன் பட்டோலையின் பிரகாரம் 1989 முதல் 2006 வரையான காலப் பகுதியில் நிதியத்தில் இருந்து 41 கூட்டுறவுச் சங்கங்களுக்கு 55 சந்தர்ப்பங்களின் போது வழங்கப்பட்ட ரூபா 122,816,173 கூட்டுத்தொகையான கடன் தொகையில் 2024 சனவரி 01 இல் உள்ளவாறு அறவிட வேண்டிக்	கடன் அறவிடும் நடவடிக்கைகளை தொடர்ச்சியாக அமுல்படுத்தப்படுகின்றது.	கடன் மீதி மற்றும் வட்டி என்பவற்றை அறவிடும் நடவடிக்கைகளை முறையாகவும் விரைவாகவும் மேற்கொண்டு பெற வேண்டிய மீதிகள் அறவிடப்படல் வேண்டும்.

காணப்பட்ட ரூபா 86,921,553 மீதியில் மீளாய்வாண்டின் போது கடன் தவணையாக ரூபா 5,198,359 மாத்திரம் அறவிடப்பட்டிருந்தது. மேலும் 2024 சனவரி 01 இல் உள்ளவாறு கிடைக்க வேண்டிய ரூபா 101,329,332 ஆன கடன் வட்டியில் மீளாய்வாண்டின் போது ரூபா 650,901 மாத்திரம் கிடைத்திருந்தது. அதன் பிரகாரம் கடன் வழங்கி 18 இற்கும் 35 வருடங்களுக்கு இடையிலான காலம் கடந்திருந்த போதிலும் அறவிட வேண்டியிருந்த ரூபா 81,723,194 ஆன கடன் மீதி மற்றும் ரூபா 90,658,863

ஆன வட்டி என்பன மீளாய்வாண்டின் போதும் அறவிடப்பட்டிருக்கவில்லை.

- (இ) செயற்படுநிலையில் உள்ள கடன் பட்டோலையின் பிரகாரம் 2001 முதல் 2023 ஆம் ஆண்டு வரையான காலத்தில் 20 கூட்டுறவுச் சங்கங்களுக்கு வழங்கப்பட்டிருந்த கடன் தொகையில் அறவிட வேண்டிக் காணப்பட்ட ரூபா 438,010,100 ஆன கடன் மற்றும் ரூபா 210,808,907 ஆன வட்டி என்பன கடன் வழங்கி 23 வருடங்களுக்கும் 01 வருடங்களுக்கும் இடையிலான காலம் கடந்திருந்த போதிலும் அறவிடப்பட்டிருக்கவில்லை.
- (ஈ) கட்டிட பொருட்கள் கூட்டுத்தாபனத்திற்கு 2013 ஆம் ஆண்டின் போது வழங்கப்பட்டிருந்த ரூபா 75,000,000 கடன் தொகையில் 2024 திசம்பர் 31 ஆந் திகதி வரையில் ரூபா 62,091,372 மற்றும் வட்டி ரூபா 95,370,079 அறவிட வேண்டிக் காணப்பட்டதுடன் கடன் வழங்கப்பட்டு 12 வருடங்கள் கடந்திருந்த போதிலும் அந்த நிலுவைப் பணத்தை அறவிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்க வில்லை. மேலும் நிலுவைக் கடன் தொகை மற்றும் வட்டித் தொகையை அறவிடுதல் அமைச்சு மட்டத்தில் மேற்கொள்ள முடியாதிருக்குமாயின் அமைச்சரவைக்கு அனுப்புமாறு 2021 ஆகஸ்ட் 05 ஆம் திகதி நடைபெற்ற அரசாங்கக் கணக்குக் குழு கூட்டத்தின் போது கட்டளையிடப்பட்டிருந்த போதிலும் 04 வருடங்களுக்கு அண்மித்த காலம் கடந்திருந்த போதிலும் அதன் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.
- (உ) உள்நாட்டு பால் உற்பத்தியை அதிகரிப்பதற்கு முன்னுரிமையை வழங்கி பால் நவீன விற்பனைச் சாலை ஒன்றை ஆரம்பிப்பதற்கும் அதற்காக கட்டிடம் ஒன்றை நிர்மாணிப்பதற்கும் கூட்டுறவுச் சங்கத்திற்கு 2007 ஆம் ஆண்டின் போது ரூபா 15,587,000 வட்டி இன்றிய கடன் தொகை ஒன்று 20 வருட கடைநிதி அறவிடும் கடன் மீதி மற்றும் வட்டி என்பவற்றை அறவிடும் நடவடிக்கைகளை முறையாகவும் விரைவாகவும் மேற்கொண்டு பெற வேண்டிய மீதிகள் அறவிடப்படல் வேண்டும்.
- அந்த கூட்டுத்தாபனத்தை அழைத்து கடனை அறவிடல் தொடர்பாக கலந்துரையாடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
- கடன் அறவிடும் நடவடிக்கைகள் விரைவுபடுத்த வேண்டியிருந்ததுடன் அரசாங்கக் கணக்குக் குழுவின் கட்டளையின் பிரகாரம் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்க வேண்டியிருக்குமாயின் அதற்காக நடவடிக்கை எடுப்பதற்கோ அல்லது பெற வேண்டிய மீதியை அறவிடுவதற்கோ நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.
- கலைக்கும் சங்கமாக இருந்தமையால் கலைக்கும் போது உரிய தொகையை அறவிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
- கலைக்கும் போதேனும் பொருத்தமான பிரகாரம் நடவடிக்கை எடுத்து கடன் தொகையை அறவிடுவதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

காலத்தில் செலுத்தி முடிப்பதற்கு வழங்கப்பட்டிருந்தது. கடன் தொகை வழங்கப்பட்டு 17 வருடங்கள் கடந்திருந்த போதிலும் ரூபா 757,250 மாத்திரம் அறவிடப்பட்டிருந்தமையால் 2024 திசம்பர் 31 இல் உள்ளவாறு ரூபா 14,849,750 மேலும் அறவிட வேண்டியிருந்தது.

(ஊ) 2008 ஆம் ஆண்டு முதல் கிடைக்க வேண்டிய மீதியாக நிதி நிலைமைக் கூற்றில் காண்பிக்கப்படுகின்ற ரூபா 5,000,000 செயற்திட்ட கடனாக வகைப்படுத்தப்பட்டிருந்த போதும் அந்த தொகையை அறவிட வேண்டிய தரப்பினரை இனங்கண்டு தீர்த்து வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.	விபரங்கள் ஆராயப்படுகின்றது.	அறவிட வேண்டிய தரப்பினரை இனங்கண்டு தீர்த்து வைப்பதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.
--	--------------------------------	--

1.7 சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் மற்றும் முகாமைத்துவ தீர்மானங்கள் போன்றவற்றுடன் இணங்காமை

சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் / ஏற்பாடுகள் உடனான தொடர்பு	இணங்காமைகள்	முகாமைத்துவத்தின் கருத்துரைகள்	பரிந்துரைகள்
2020 ஆகஸ்ட் 28 ஆந் திகதிய இலக்கம் 01/2020 என்ற அரசு நிதி சுற்றறிக்கையின் இலக்கம் 1 பகுதியின் 3 ஆம் பந்தி	கடன் அல்லது முற்பணமாக வழங்கப்பட்டுள்ள தொகையின் பெறுமதி புத்தகத்தில் இருந்து நீக்குவதற்கு உரிய அதிகார தரப்பினர் எழுத்து மூலம் வழங்கியதன் பின்னரே முடியுமாக இருந்த போதிலும் கணக்கீட்டு உத்தியோகத்தார் எழுத்து மூல அங்கீகாரத்தின் அடிப்படையில் மாத்திரம் கூட்டுமொத்தமாக ரூபா 30,439,560 ஆன பெற வேண்டிய 12 மீதிகள் பதிவழிக்கப்பட்டிருந்ததுடன் அந்த பணத்தை மீண்டும் அறவிடுவதற்காக மேற்கொள்ள வேண்டிய சகல முயற்சிகள் மற்றும் சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டமையை	இலக்கம் 01/2020 என்ற அரசு நிதி சுற்றறிக்கையின் பிரகாரம் பதிவழிப்பதற்காக அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்வதற்கு சமர்ப்பிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் மற்றும் சங்கப் பதிவாளருக்கு சட்டத்தில் கையளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களின் பிரகாரம் நடவடிக்கை எடுக்குமாறு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டதுடன் அதன் பிரகாரம் உரிய குறிப்பு விதிக்கப்பட்டிருந்தது.	கூட்டுறவுச் சங்க சட்டத்தில் XIII ஆம் அத்தியாயத்தின் பிரகாரம் அறவிட வேண்டிய கடனை அறவிடுவதற்காக கடனாளிகள் கட்டளைச் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

உறுதிப்படுத்துவதற்கு
 போதியளவான சான்றுகள்
 சமர்ப்பிக்கப்படவில்லை.
 மேலும் 15 வருடங்கள்
 முதல் 37 வருடங்கள்
 வரையிலான கால
 வீச்சிலான பெறுமதி ரூபா
 10,235,008 ஆன செலுத்த
 வேண்டிய 04 மீதிகளும்
 உரிய அதிகாரம் இன்றி
 கணக்குகளில் இருந்து
 நீக்கப்பட்டிருந்தது.

2. நிதி மீளாய்வு

2.1 நிதி விளைவுகள்

மீளாய்வாண்டின் செயற்பாட்டு விளைவுகள் ரூபா 328,111,111 மிகையாக இருந்ததுடன் அதற்கு நேரொத்த முன்னைய ஆண்டின் மிகை ரூபா 431,521,433 ஆகும். அதன் பிரகாரம் நிதி விளைவுகளில் ரூபா 103,410,322 வீழ்ச்சி அவதானிக்கப்பட்டது. இந்த வீழ்ச்சிக்கு நிலையான வைப்பு வட்டி வருமானம் ரூபா 163,104,562 இனால் குறைவடைந்தமை பிரதான காரணமாக இருந்தது.

3. செயற்பாட்டு மீளாய்வு

3.1 முகாமைத்துவ செயற்திறனின்மைகள்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	முகாமைத்துவத்தின் கருத்துரைகள்	பரிந்துரைகள்
(அ) ரூபா 1,076 மில்லியன் நிலையான வைப்புக்களில் முதலீடு செய்வதற்காக அரசாங்க வங்கிகளில் இருந்து கூறுவிலைகள் கோரும் போது ஒரு வங்கியில் இருந்து 2024 யூன் 11 இல் உள்ளவாறு 09 சதவீத வட்டி வீதம் வழங்கப்பட்டிருந்ததுடன் நிதியினை முதலீடு செய்யும் போது 2 நாட்கள் தாமதம் அடைந்ததன் அடிப்படையில் வட்டி விகிதம் 8.6 சதவீதம் வரை குறைவடைந்து இருந்ததுடன் அதன் காரணமாக ரூபா 2,370,147 வட்டி நிதியத்திற்கு இழக்கப்பட்டிருந்தது.	இந்த முதலீடு தானியங்கி முறைமை மூலம் முதர்ச்சி அடையும் போது வழங்கப்படுகின்ற வட்டி விகிதம் குறைவடைகின்றமையால் நிலையான வைப்பு முதிர்ச்சி அடையும் போது இரத்துச் செய்யப்பட்டு கூறுவிலை கோரி மீண்டும் முதலீடு செய்யப்படுகின்றது. அதன் பிரகாரம் மக்கள் வங்கியில் காணப்படுகின்ற முதலீட்டுக்காக அதிக வீதத்தில் ஏனைய வங்கிகளில் காணப்பட்ட மீதிகளுக்காக குறைந்த வீதமும் வழங்கப்பட்டிருந்தது. இது வங்கியின் கொள்கைத் தீர்மானத்தின் அடிப்படையாக இருந்தமையால் இணங்க வேண்டி ஏற்பட்டிருந்தது.	நிதியினை முதலீடு செய்யும் போது ஆகக் கூடிய நலன்களைப் பெறும் வகையில் முதலீடு செய்ய வேண்டியிருந்ததுடன் ஏற்பட்டிருந்த நட்டத்திற்காக பொறுப்பு வாய்ந்த தரப்பினர் உள்ளகப் பரிசோதனை மூலம் கண்டறிந்து தேவையான நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

(ஆ) கூட்டுச் சங்கங்களுக்கு மாத்திரம் கடன் வழங்கக் கூடியதாக இருந்ததாக 1973 இன் கூட்டுறவுச் சங்க விதி இலக்கம் 44 iii (ஈ) இன் பிரகாரம் ஏற்பாடுகள் காணப்பட்டிருந்த போதிலும் அதற்கு முரணாக கூட்டுறவு மொத்த விற்பனை தாபனத்திற்கும், தேசிய கூட்டுறவு அபிவிருத்தி நிறுவனத்திற்கும் முறையே 2012 ஆம் ஆண்டின் போது ரூபா 13,969,497 மற்றும் 2014 ஆம் ஆண்டின் போது ரூபா 25,000,000 வட்டி இன்றிய கடன் வழங்கப்பட்டிருந்தது. மீளாய்வாண்டின் இறுதியில் 10 வருடங்களுக்கு மேற்பட்ட காலம் கடந்திருந்த போதும் கூட்டுறவு மொத்த விற்பனைத் தாபனத்தில் இருந்து எந்த ஒரு கடன் தொகையும் அறவிடப்படாது இருந்ததுடன் தேசிய கூட்டுறவு அபிவிருத்தி நிதியித்தில் இருந்து ரூபா 6,000,000 மாத்திரம் அறவிடப்பட்டிருந்தது.

கூட்டுறவு மொத்த விற்பனைத் தாபனத்திற்கு கடன் செலுத்தி பூர்த்தி செய்யுமாறு அறிவித்தல் தொடர்ச்சியாக கடிதம் மூலமும் அமைச்சின் மூலமும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கூட்டுறவுச் சங்க விதிகளுக்கு இணங்க நடவடிக்கை எடுக்க வேண்டி இருந்ததுடன் அறவிட வேண்டிக் காணப்படுகின்ற கடன் மீதிகளை விரைவாக அறவிடல் வேண்டும்.

3.2 செயற்பாட்டு செயற்திறனின்மைகள்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	முகாமைத்துவத்தின் கருத்துரைகள்	பரிந்துரைகள்
(அ) 1983 இன் 32 ஆம் இலக்க மற்றும் 1992 இன் 11 ஆம் இலக்கம் (திருத்த) சட்டங்களின் மூலம் திருத்தப்பட்ட 1972 இன் 05 ஆம் இலக்க கூட்டுறவுச் சங்க சட்டத்தின் 49 மற்றும் 50 (அ), (ஆ) பிரிவுகளின் பிரகாரம் பதிவு செய்த 03 சங்கங்கள் பதிவு செய்யப்பட்ட முதலாவது ஆண்டில் இருந்து கணக்காய்விற்காக நிதிக்கூற்றுக்கள் சமர்ப்பித்திருக்கவில்லை. அந்த கூட்டுறவுச் சங்கங்களின் தற்போதைய செயற்படுநிலை தொடர்பாக கண்டறிந்து பதிவினை இரத்துச் செய்ய வேண்டியிருந்ததா என இனங் காணப்பட்டிருக்கவில்லை. மேலும் மேற்கூறப்பட்ட சட்டத்தின் 50 (அ) இன் பிரகாரம் 2024 திசம்பர் 31 ஆந் திகதி வரையில் பதிவினை இரத்துச் செய்வதற்காக இறுதி அறிக்கை சமர்ப்பித்து 05 மாதங்களுக்கும் 23	ஒரு சங்கத்தின் சொத்துக்களை கையேற்றல் தொடர்பாக எழுந்த பிரச்சனைகள் நீண்ட காலம் முதல் காணப்படுகின்றமையால் ஏனைய சங்கங்களின் கணக்குகளை சமர்ப்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அறிவிக்கப்பட்டதுடன் அவ்வாறு இல்லையாயின் எதிர்காலத்தில் சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுப்பதற்காக சட்டப் பிரிவுக்கு அனுப்புவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.	சங்கங்களின் செயற்படு நிலை தொடர்பாக கண்டறிந்து சட்டத்தின் நியதிகளின் பிரகாரம் நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

மாதங்களுக்கும் இடையிலான காலம்
கடந்திருந்த போதும் பதிவு இரத்துச்
செய்யப்படாத 06 சங்கங்கள்
காணப்பட்டது.

(ஆ) கூட்டுறவுச் சங்கம் ஒன்றை இரத்துச்
செய்து 16 வருடங்கள் கடந்திருந்த
போதிலும் கலைப்பாளர் ஒருவர்
நியமிக்கப்பட்டிருக்கவில்லை. மேலும் 13
கூட்டுறவுச் சங்கங்களை
கலைப்பதற்கான நடவடிக்கைகள் பூர்த்தி
செய்து 03 மாதங்கள் கடந்த பின்னர்
மேற்கூறப்பட்ட சட்டத்தின் 57(3) ஆம்
பிரிவின் பிரகாரம் உரித்துக்களை
செலுத்தியதன் பின்னர் எஞ்சுகின்ற
மிகை பிரதேச அல்லது பொதுமக்கள்
உபகார நிதியம் அல்லது மேலதிக
நிதியத்தில் வைப்புச் செய்ய முடியுமாக
இருந்த போதிலும் அதன் பிரகாரம்
நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தமையை
உறுதிப்படுத்த முடியாதிருந்தது.

புதிய உத்தியோகத்தார்கள்
சேர்க்கப்படாமையினால்
உத்தியோகத்தர்களின்
வெற்றிடத்தினால் கணிசமான
பிரச்சினைகள்
ஏற்பட்டிருந்ததுடன்
கலைக்கப்பட்ட 13 கூட்டுறவுச்
சங்கங்களில் மிகை ஒன்று
காணப்பட்ட கூட்டுச்
சங்கத்தின் பணம் கூட்டுறவு
மிகை நிதியத்திற்கு செலவு
வைக்கப்பட்டுள்ளது.

கலைப்பதற்கு உரிய
முகாமைத்துவ
தீர்மானத்தை
செயற்றிறனாக
மேற்கொள்ள
வேண்டியிருந்ததுடன்
கலைக்கப்பட்ட
சங்கங்களில் உரிய
பணிகள்
மேற்கொள்ளப்பட்டதை
உறுதிப்படுத்தும்
ஆவணங்கள் நாளது
வரையாக பேணிச்
செல்லப்படல்
வேண்டும்.